

MANNAR THIRUMALAI NAICKER COLLEGE (Autonomous)

Department of Food Science and Nutrition

A Guest Lecture on

Production & Marketing of Millet Ice-cream

The Department of Food Science and Nutrition in association with MTNC AGRO FOOD CHAMBERS organized a guest lecture on “**Production & Marketing of Millet Ice-cream**” on 30th January, 2024. Food Science & Nutrition and Microbiology students and faculty members were participated. **Mrs.Latha Raja, Proprietor, IceRaja & Co. Coimbatore** was the resource person.

She highlighted the importance of Millets to maintain the healthy life. She also explained about different methods of production of Millet based Ice-cream. Many number of Millets like Varaku, Samai, Thinai, Kuthiravalli and others were highlighted in the production of value added Ice-cream.

Our Principal Dr.A.Ramabubhia advised our students to develop their skill and to become an Entrepreneur by themself to provide job to others.

Mr.P.V.Gopimanivannan, Head, Department of Food Science and Nutrition delivered welcome address and introduced the guest Mrs.Latha Raja. Miss.V.K.Pavithra, second year student of B.Sc. F&DT, proposed vote of thanks.

This program was coordinated by the staff members of Food Science and Nutrition department. The arranged lecture was very much useful and provided more knowledge on Millets and Ice-cream production.

The participant details as follows:

Students: 72 numbers

Staff: 12 numbers

Total number of participants: **84** numbers.

Newspapers:

2 தினமணி மதுரை

சிறுதானிய ஐஸ்கிரீம் தயாரிப்பு பயிற்சி

திருப்பரங்குன்றம், பிப். 1: பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் உணவு அறிவியல், ஊட்டச் சத்து துறை சார்பில் கல்லூரி மணவர்களுக்கு சிறுதானிய ஐஸ்கிரீம் தயாரிப்புப் பயிற்சி விழா முடிந்ததை அறிவிக்கப்பட்டது.

தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு கல்லூரித் தலைவர் எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தார். செயலர் எம்.விஜயராகவன் பயிற்சியைத் தொடங்கிவைத்தார்.

கல்லூரி முதல்வர் அராமசுப்பையா, இயக்குநர் சி.பிரபு, பேராசிரியர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவையைச் சேர்ந்த ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் லதா ராஜா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, திணை, வரகு போன்ற சிறுதானியங்களைச் சேர்த்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட ஐஸ்கிரீம் தயாரிப்பு முறை, அவற்றை சந்தைப்படுத்தும் முறை குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமளித்தார்.

இதில் பேராசிரியைகள் சரஸ்வதி, கவிதா, அனிதாபூர், உமா மகேஸ்வரி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, துறைத் தலைவர் கோபிமணிவண்ணன் வரவேற்றார். மாணவி பவித்ரா நன்றி கூறினார்.

பள்ளி, கல்லூரி

சிறுதானிய ஐஸ்கிரீம் தயாரிப்பு பயிற்சி

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சிறுதானிய ஐஸ்கிரீம் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். முதல்வர் அராமசுப்பையா, இயக்குநர் பிரபு, பேராசிரியர் அழகேசன் முன்னிலை வகித்தனர். துறை தலைவர் கோபிமணிவண்ணன் வரவேற்றார். கோவை ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் லதா ராஜா பயிற்சி அளித்தார். மாணவி பவித்ரா நன்றி கூறினார். பேராசிரியர்கள் சரஸ்வதி, கவிதா, அனிதாபூர், உமா மகேஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Dinamani - 02.02.2024

Dinamalar - 02.02.2024

